

## இலங்கையின் உயர் கல்வி தொடர்பான தேசிய கொள்கை தயாரிக்க கருத்து மற்றும் ஆலோசனை பெற்றுக்கொள்ளுதல்

தேசிய கல்விக் கொள்கைகளுடன் தொடர்புடைய அனைத்து விடயங்கள் குறித்தும் இலங்கையின் பாராளுமன்றச் சட்டம் ஒன்றின் மூலம் (1991ஆம் ஆண்டின் 19ஆம் இலக்கச் சட்டம்) தேசிய கல்வி ஆணைக்குழுவானது அமைக்கப்பட்டுள்ளது.

கல்வித் துறையில் காணப்படும் தேசிய தேவைப்பாடுகளையும் மற்றும் உலகளாவிய போக்குகளையும் கருத்திற் கொண்டு எதிர்வரும் தசாப்தத்திற்கு பொருத்தமான கல்விக் கொள்கைகளையும் திட்டங்களையும் தயாரிப்பதற்கான கொள்கை மீளாய்வு செயற்பாட்டை தேசிய கல்வி ஆணைக்குழு ஆரம்பித்துள்ளது.

அதன் பிரகாரம் இலங்கையின் உயர் கல்வி முறைமையை விருத்தி செய்வதன் பொருட்டு நடைமுறை உயர் கல்வி முறைமையில் செயற்படுத்தப்படும் கொள்கைகள் மற்றும் திட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள், புதிய கொள்கைகள் மற்றும் யோசனைகள் குறித்து பொதுமக்களிடமிருந்தும், நிபுணர்களிடமிருந்தும், தொழில்புரிவோரிடமிருந்தும், நிறுவனங்களிடமிருந்தும் மற்றும் அமைப்புக்களிடமிருந்தும் கருத்துக்களையும் யோசனைகளையும் பெற்றுக் கொள்ள தேசிய கல்வி ஆணைக்குழுவானது உத்தேசித்துள்ளது.

அதற்கான பங்களிப்பை வழங்கும் வகையில் தங்களது எழுத்து மூலமான யோசனைகளை பின்வரும் பிரிவுகளின் கீழ் எங்களுக்கு அனுப்பி வைக்குமாறு தயவுடன் கேட்டுக் கொள்கிறோம்.

1. பல்கலைக்கழக பிரவேசம் மற்றும் ஏனைய பொதுக் கொள்கைகள் மற்றும் நிதி முகாமைத்துவம்.
2. அதிக தேவையிக்க புதிய பாடம்/பாடச் சேர்க்கைகளை இனங்காணல்.
3. பட்டப்பின் கல்வி மற்றும் ஆராய்ச்சிகள்.
4. கல்வி மற்றும் கல்வி சாரா பணிக்குழுவின் அபிவிருத்தி
5. மாணவர் பொதுநல மற்றும் ஒழுக்கம்
6. அரசாங்க மற்றும் தனியார் துறை நிறுவனங்களின் முகாமைத்துவத்தில் உயர் கல்வி அணுகு விரிவாக்கம்.
7. நிதி மற்றும் வளங்கள் முகாமைத்துவம்
8. கல்வி சார்/ கல்வி சாரா ஊழியர்கள் மற்றும் மாணவர் நலன்புரியும் ஒழுக்கமும்
9. தொழில் வழிகாட்டி மற்றும் ஆலோசனை
10. தர உத்தரவாதம் மற்றும் விரிவாக்கம்; அங்கீகாரம்; தரமான கட்டமைப்பு
11. உயர் கல்வி தொடர்பான தேசிய கொள்கை

எழுத்துமூலமான யோசனைகளை 2017 நவம்பர் மாதம் 11 ஆம் திகதிக்கு முன்னர் தலைவர், தேசிய கல்வி ஆணைக்குழு, 126, நாவல வீதி, நுகேகொடை, இலங்கை எனும் முகவரிக்கு தபால் மூலமாகவோ, மின்னஞ்சல் மூலமாகவோ, தொலைநகல் மூலமாகவோ, அல்லது நேரில் வருகை தந்தோ கையளிக்கலாம்.

தயவு செய்து தபால் உறையின்/வெளிப்புற உறையின் இடதுபக்க மேல் மூலையில் " உயர் கல்வி தொடர்பான தேசிய கொள்கை தயாரிக்க கருத்து மற்றும் ஆலோசனை" எனக் குறிப்பிடுக.

கருத்துக்களையும் யோசனைகளையும் அனுப்பி வைப்போருள் தெரிவு செய்யப்பட்டவர்களிடமிருந்து,

குழுக்களிடமிருந்து வாய்மொழிக் கருத்துக்களை பெற்றுக் கொள்ளும் நோக்கில் அவர்களை வரவழைக்கவும் ஆணைக்குழு உத்தேசித்துள்ளது.

நடைமுறை உயர் கல்வி முறைமையை விருத்தி செய்வதற்கான உங்களது புதிய ஆக்கபூர்வமான கருத்துக்களையும் பிரவேசங்களையும் தேசிய கல்வி ஆணைக்குழு அன்புடன் வரவேற்கின்றது



தேசிய கல்வி ஆணைக்குழு,

126, நாவல வீதி,

நுகேகொடை, இலங்கை

தொலைபேசி: +94112815701-3

தொலைநகல்: +94112816177-8

மின்னஞ்சல்: [chnec@slt.lk](mailto:chnec@slt.lk)

இணையத்தளம்: [www.nec.gov.lk](http://www.nec.gov.lk)

தலைவர்,

தேசிய கல்வி ஆணைக்குழு